



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2384/33 - 2024 மே 17 ம் தேதி கீழ்க்கண்ட - 2024.05.17

2384/33 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி IV (அ) - மாகாண சபைகள்

மாகாண சபை அறிவித்தல்கள்

மத்திய மாகாண மாகாண சபை

கண்டி மாநகர சபை

பொழுதுபோக்கு வரி அறவிடல்

1984 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, பொழுதுபோக்கு வரி (திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட (267 ஆம் அத்தியாயம்) 1946 ஆம் ஆண்டின் 12 ஆவது இலக்க, பொழுதுபோக்கு வரிக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி கண்டி மாநகர சபையினால் 31.10.2022 ஆந் திகதியின்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, என்னால் அங்கீகரிக்கப்பட்டு, இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் 2335/04 ஆம் இலக்க மற்றும் 2023.06.05 ஆந் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரசரிக்கப்பட்ட அறிவித்தல், கண்டி மாநகர சபையில் 2023.08.16 அன்று நடைபெற்ற முகாமைத்துவ கூட்டத்தின் தீர்மான இலக்கம் 2023/408 இன் கீழ் அனுமதிக்கப்பட்ட கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிவு பிரகாரம் இந்த அட்வணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் திருத்தப்படுவதாக 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, மாகாண சபை (திருத்தப்பட்ட விதிகள்) சட்டத்தின் பிரிவு 2 (1)(அ) உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய பொழுதுபோக்கு வரிக் கட்டளைச் சட்டம் 2 (2) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் பிரகாரம், எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மத்திய மாகாண ஆளுநர் லவித் யூ. கமகே ஆகிய நான், இத்தால் அறிவிக்கிறேன்.

சட்டத்தரணி லவித் யூ. கமகே,

ஆளுநர்,

மத்திய மாகாணம்.

ஆளுநர் அலுவலகம்,

மத்திய மாகாணம்

2024, சனவரி 30.



2A IV (அ) கோவை - திடி லங்கா பூஷாதான்திக் சுல்தான்திக் கூடுமையைக் கொண்டுள்ளது - 2024.05.17

பகுதி IV (அ) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதிவிசேஷமானது - 2024.05.17

தீர்மானம்

1946 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, பொழுதுபோக்கு வரிக்கட்டளைச் சட்டத்தின் 2 (1) பிரிவு மற்றும் 1984 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, பொழுதுபோக்கு வரி திருத்தச் சட்டத்தின் பிரகாரம், கண்டி மாநகர சபையின் அதிகார வரம்பில் பொழுதுபோக்கு வரி அறவிடுவதற்காக பின்வரும் அட்வணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பொழுதுபோக்கு நடவடிக்கை மற்றும் செயற்பாடுகளுக்கான அனுமதிச் சீட்டுகளின் பெறுமதியில் 7.5% இனை 01.01.2024 ஆந் திகதி தொடக்கம் பொழுதுபோக்கு வரியாக விதிக்க 1947 ஆம் ஆண்டின் 16 ஆவது மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சதவீதம், பின்வரும் அட்வணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான பொழுதுபோக்கு வரி சதவீதமாக கருதப்படும் என்றும், இது தொடர்பாக மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த சதவீதம் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கிறேன்.

அட்வணை

தொடர் இல.	பொழுதுபோக்கு நடவடிக்கையின் தன்மை	பொழுதுபோக்கு வரி வீதம்
1	• சினிமா காட்சி	7.5 %
2	• வெளிநாட்டு கலைஞர்களின் பங்குபற்றுதலுடனான நிகழ்வுகள்	7.5 %
3	• அனைத்து திருவிழாக்கள் மற்றும் சர்க்கல் நடவடிக்கைகள் • மேஜிக் காட்சிகள், வினோத காட்சிகள் மற்றும் வினோத போட்டிகள் • மலையக நடன நிகழ்ச்சிகள்	7.5 %
4	• வணிக நோக்கங்களுக்காக நடத்தப்படும் உள்ளூர் கலைஞர்களை உள்ளடக்கிய அனைத்து இசை நிகழ்ச்சிகள்	7.5 %
5	• சர்வதேச விளையாட்டு போட்டிகள் • தேசிய/உள்ளூர் விளையாட்டு போட்டிகள் (பாடசாலை விளையாட்டு போட்டி தவிர)	7.5 %
6	• முதன்மையாக செயலில் உள்ள கலைஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்கள் • தற்போது பிரபல கலைஞர்களாக உள்ளவர்கள் ஒரு சிறப்பு நிகழ்வாக நடத்தும் இசை நிகழ்ச்சிகள்	7.5 %
7	• பொதுநல்ச் சங்கங்கள், மாணவர் சங்கங்கள் போன்றவை மற்றும் அத்தகைய சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளால் நடத்தப்படும் விழாக்கள். • விண்ணப்பதாரரே அதிபராக உள்ள வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் பாடசாலை நலன்புரி சங்கத்தினால் நடத்தப்படும் விழாக்கள் • பாடசாலை சார்பாக பாடசாலை அல்லது முன்னாள் மாணவர் சங்கம் அல்லது பாடசாலை சங்கம் நடத்தும் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாடசாலை விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள். • மாணவர்களின் நலனுக்காக உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பொழுதுபோக்கு மற்றும் வருவாயை உயர்த்தும் நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள். • உள்ளூர் நாடகப் பாடல்களுடன் கூடிய கச்சேரிகள்	7.5 %
8	• உள்ளூர் கலைஞர்களினால் நடாத்தப்படும் உணவு வழங்கப்படாத DJ நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், Sing Alone மற்றும் பிற நடனம் சார்ந்த நிகழ்ச்சிகள் • DINNER DANCE/SING ALONE (உணவு மற்றும் பானங்கள் விலைக்கு வழங்கப்படும்)	7.5 %

EOG 05-0127